

2011 Uthayan

International Award Festival



Awards:

Uthayan
Leadership Award

Uthayan
Literary and Artistic Exuberance Award

Uthayan
Business Entrepreneur Award

Uthayan
Inter-Communal Relationship Award

Uthayan
Special Award -Tamil Nadu

Uthayan
Special Award -Sri Lanka



Date: March 20, 2011
Time: 6:00 PM
Venue: Peter & Paul Banquet Hall
231 Milner Avenue
Scarborough, ON

AWARDS SPONSORS

Feel at home while you fly back home



Thinking about home? Now Gulf Air flies you to Colombo via Bahrain, Seven times a week. Whether you choose our Falcon Gold premium class or Economy, you will enjoy genuine Arabian hospitality and a smooth and comfortable flight. Connecting you to Colombo. One more reason to fly Gulf Air.



WORLDWIDE MONEY TRANSFERS | CURRENCY EXCHANGE | CHEQUE CASHING

Cash Point®

The Buck Starts Here!

Scarborough

3852 Finch Ave. E. Unit G03
Scarborough, ON. M1T 3T9
Tel : 416-284-7000
Fax : 416-284-4562

Brampton

105 Kennedy Rd. S. Unit 50
Brampton, ON. L6W 3G2
Tel : 905-455-2727
Fax : 905-455-2726

Worldwide Money Transfers

REAL ESTATE
MOTOR VEHICLE ACCIDENTS
SLIP & FALL ACCIDENTS
TTC ACCIDENTS
POWER OF ATTORNEY,
NOTARY PUBLIC & COMMISSIONING

LAW OFFICES OF

Melanie David
BARRISTERS AND SOLICITORS



885 Progress Avenue Suite 110 Scarborough, ON M1H 3G3
T: 416.430.0044 F: 416.430.0049 www.mdlaw.ca

the
CableShoppe
Your Partner Broadband Technologies
Inc.

SET-TOP-BOX REPAIRS



Scientific
Atlanta



416-293-363

The CableShoppe Inc is a leading SET-TOP-BOX repair company, providing the most advanced repair solutions to major cable companies across North America

1410 Birchmount Road, Toronto Ontario M1P 2E www.thecablesoppe.com

PARTNERS YOU CAN TRUST...

Life, Critical Illness, Mortgage Insurance
RESP, RRSP & Investments



Tel: 416.759.5453
759 Warden Ave., Scarborough, ON M1L 4B5

Digitized by Noolaham Foundation
noolaham.org | 502-233-4373

Our guarantees are written on your policy



Hon. Jim Karygiannis
Member of Parliament
Scarborough-Agincourt

Ottawa Office
Room 1220,
151 Sparks Street,
La Promenade
Ottawa, Ontario
K1A 0A6
Tel: 613 992 4501
Fax: 613 995 1612

Constituency Office
3850 Finch Ave. E.
Suite 206
Scarborough, Ontario
M1T 3T6
Tel: 416 321 5454
Fax: 416 321 5456

E-Mail
jim@karygiannismpp.com

Website
www.karygiannismpp.com



House of Commons

March 2011

Dear Friends:

Congratulations to Canada Uthayan on hosting "Uthayan International Awards 2011".

I have known Mr. R. N. Logan Logendralingam, Editor in Chief Uthayan and Founder of Uthayan International Awards Festival for many years. Together, we have worked on many outreach initiatives that have benefited members of the community in Toronto as well as in Sri Lanka.

Through the hard work of Mr. Logendralingam and his staff, this year, six individuals will be recognized for their individual excellence and achievements in their respective fields.

I would like to join everyone in attendance tonight in saluting the recipients of these awards.


Best Wishes for continued success.

Sincerely,

Hon. Jim Karygiannis, P.C., M.P.
Scarborough-Agincourt



March 17, 2010



MESSAGE FROM MARKHAM


On behalf of Council and the Town of Markham, I am pleased to extend our best wishes to all those attending the *Uthayan International Awards Festival 2010* hosted by Uthayan Publications.

Our community is immeasurably enriched by the diversity of our residents and by the special gifts of heritage and culture we each carry within. As you may be aware, many of your readers have chosen to make their home in Markham and we are pleased to recognize your commitment to your readers through your community newspaper.

I am pleased to congratulate the six deserving individuals who will be receiving the Uthayan Leadership Award, Uthayan Literary and Artistic Exuberance Award, Uthayan Business Entrepreneur Award, Uthayan Inter-Communal Relationship Award, Uthayan Special Award – Tamilnadu and the Uthayan Special Award – Sri Lanka. I hope that being selected for these prestigious awards will be a source of great pride and accomplishment for them and will help strengthen the bonds of fellowship within our communities.

As Mayor, I am proud of your efforts and I am very pleased to have this opportunity to extend my best wishes for a successful and memorable event.

Yours sincerely,

A handwritten signature in black ink that reads 'Frank Scarpitti'. Below the signature, the name 'Frank Scarpitti' and the title 'Mayor' are printed in a standard font.

Frank Scarpitti
Mayor





March 20, 2011

To the Uthayan Publishers:

Dear Friends,


It is with great pleasure, as the Member of Parliament for Brampton West, that I extend my warmest greetings to your organization on the occasion of *Uthayan International Awards Festival 2011*.

The association is to be commended for the outstanding contribution it makes to our community.

On behalf of the residents of Brampton West, I would like to convey best wishes to the organizing committee, volunteers, sponsors and all attendees for a very memorable and enjoyable Awards Dinner celebration.

Sincerely

Andrew Kania, LL.M., M.P., Brampton West
Joint Chair, Joint Committee for the Scrutiny of Regulations;
Member, Public Safety and National Security Committee; and
Member, Liaison Committee, Parliament of Canada



OTTAWA
632 Confederation
House of Commons
Ottawa, ON K1A 0A6
Tel: (613) 995-5381
Fax: (613) 995-6796
KaniaA@parl.gc.ca

BRAMPTON
213 10 Gillingham Dr.
Brampton, ON L6X 5A5
Tel: (905) 846-0076
Fax: (905) 846-3901
KaniaA1@parl.gc.ca

www.andrewkania.ca



Derek Lee
Member of Parliament
Scarborough-Rouge River

Ottawa
Room 633
Confederation Bldg.
Ottawa, Ontario
K1A 0A6
Tel: 613-996-9681
Fax: 613-996-6643
Email: leed@parl.gc.ca

Constituency
Unit 119
4800 Sheppard Ave. East
Scarborough, Ontario
M1S 4N5
Tel: 416-298-4224
Fax: 416-298-6035
Web site: www.derekleemp.ca

Office for National
Security Accountability
ONSAC:
www.onsac.ca

March 2011

Message to: *Canada Uthayan*

As Member of Parliament for Scarborough-Rouge River, I am delighted to extend my warmest greetings to Canada Uthayan on the occasion of the Uthayan International Awards Festival – 2011.

I commend your newspaper for successfully providing both national and international news coverage to the Tamil community in Canada. I also take this opportunity to congratulate all the recipients of this year's awards for excellence and achievement in their respective fields.

Please accept my best wishes to all staff and readers of your Weekly and I wish you every success in your future endeavours.


Yours truly,

Derek Lee, M.P.

Scarborough-Rouge River

March 20th, 2011.

***MESSAGE FROM MARKHAM
COUNCILLOR WARD 7***



To the Editor in Chief of Uthayan Publications,


On behalf of Members of Council and Ward 7 I am very pleased to extend our best wishes and greetings to you on the celebration of Uthayan's International Awards Festival 2011.

Our community has been greatly enhanced by the free weekly circulation of this newspaper and the publication's dedication and loyal commitment of serving the community. I have watched with interest over the many years as Uthayan has been a vibrant, transparent and authentic voice for the Canadian Tamil community. It has continuously provided culturally specific and in depth coverage of issues relevant for our community.

Your publication's leadership in providing community information and news is a model for all ethnic media outlets. Uthayan's tenure and success has defined itself as a notable and prominent voice in the Tamil community.

As Ward 7 Councillor, I am proud of your efforts to continue to be an inspiration for existing and future media outlets. I wish you continued success in all your future endeavours.


Sincerely,



Logan Kanapathi
Councillor Ward 7

MESSAGE FROM THE CHAIRPERSON

Uthayan International Awards Festival is one among the many visions of “**Uthayan**”- the popular Tamil Newspaper. I came to know the Editor in Chief **R.N.Logendralingam** through **Uthayan**, when he started in 1996. **Uthayan** is regular, consistent, colorful, covers the community events, creates inter communal relationship and has wide circulation in Canada and also worldwide through website.



The **Uthayan Awards Festival** started in 2006 has since recognized and honored 24 distinguished personalities (Recipients: 16 from Canada, 4 from South India and 4 from Sri Lanka) acknowledging their achievement and significant contribution to the community in different fields. **Uthayan's** prestigious Awards will certainly encourage the recipients to continue their contribution to the community.

I congratulate and appreciate the Editor in Chief **Logan**, his family and the **Uthayan** family for their hard work in bringing positive contribution to our community through **Uthayan** and **Uthayan International Awards Festival**.

Congratulations to this year's **Uthayan award** recipients.

Best wishes for an inspiring and colorful ceremony

Dr. Kathir Thuraisingam
R.M.O. (Sri Lanka)

UTHAYAN AWARD – UTHAYAN MISSION STATEMENT

Uthayan, the Popular Tamil Weekly newspaper's mission is,

To change the way journalism reaches out to readers

To promote creative and positive thinking

To encourage decent writing

To engage fully in the development of Tamil Community, and

To foster communal relationship and harmony

Uthayan feels immense proud and pleasure to state that this is the 5th year of celebrating its annual International Awards Festival as the next stepping stone of success in its media services for the past 15 years. As the Vice President of National Ethnic Press & Media Council, Canada, my personal contacts with the , Parliamentarians, other Political Leaders, and Journalists from other ethnic groups, have given me a great reputation and good relationship. As such Uthayan has got a renowned name in its publication. Further, I have developed my career in media services by giving utmost importance to the deserving persons, by presenting six I Awards since 2006, to those who have contributed to our community by taking into account of their achievements and meritorious and social services. Particularly I should mention that Royal Bank of Canada, which has been extending its moral support in all respects to our Tamil Community deserves great appreciation.

Thus, Uthayan, the weekly newspaper stands for freedom of expression, and distributes every week nearly 10,000 copies throughout G.T.A and other provinces. Also through www.canadauthayan.ca website.. For writers, it serves as a forum for creative writing and exchanging of current affairs. it also promotes community development and cordial relationship among the Tamils, both at local and International level.

On completing Ten Years of service in 2006, a review revealed the need to widen its scope of community relationship. Since the Tamil Population in Canada is very vibrant and industrious, there and industrious, there is a need for guidance and encouragement for proper social, cultural and professional developments. Selfless leaders and philanthropists, who offer their time, energy and expertise for community development must be recognized and honoured.

Hence, Uthayan, launched the same year an annual Awards Festival at which Awards of Excellence were given to distinguished personalities. Today's Awards Festival is its fifth.

This year Uthayan gives seven Awards of Excellence to deserving people, who were nominated by a committee of cognizant community leaders. The following pages carry their profiles, their contributions and achievements. Three of the Award Recipients are Tamil Canadians, one a non-Tamil Canadian and the other two are Tamils from Sri Lanka and India.

I congratulate the award winners and welcome them with due respect. I also extend a very warm welcome to all our invited guests and sponsors. The success of the Award Festival is due to the moral support and co-operation of the Tamil Business Community and well wishers in Canada and I thank them all on behalf of Uthayan Office and readers.


This is an occasion for all of us to meet, greet and feast. I wish you all a joyful evening.

R.N.Logendralingam,

Uthayan- Editor in Chief and Founder of Uthayan Awards Festival

20th March 2011

உதயன் வார இதழ் செயற்பாட்டு விளக்கம்



மக்கள் பத்திரிகைபெற்று கனடாவில் மிகவும் மதிக்கப்படும் உதயன்

- வாசகரைப் பத்திரிகைக் கலை சென்றடையும் முறையை மாற்றும் செயற்பாடும்

- ஆக்கச் சிந்தனைகளையும் சாதகமான நாகரிக எழுத்துக்களையும் வளர்க்கும்

- தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு முழுமையாக உழைக்கும்

- சமூக நல்லுறவுக்காகவும் ஒற்றுமைக்காகவும், மனிதநேயப் பண்பாட்டிற்காக பாடுபடும்

உதயன் விருது விழா நிறுவனர் செய்தி

உதயன் செய்திச் சேவையுடன் அறிவு வளர்ச்சிக்கும் ஆக்க இலக்கியத்துக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கும் களமாக விளங்கிவருவதைப் பலரும் அறிவர். அத்துடன் கனடாவிலும் பிற தமிழ் கூறும் நல்லுறவுத்திலும் வாழும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் மத்தியில் நல்லுறவை வளர்ப்பதற்கும் அது உழைத்து வருகின்றது. இந்த அனுபவத்திலிருந்து உண்மையான சமூக முன்னேற்றத்திற்கும் நல்லுறவு வளர்ச்சிக்கும் பாராட்டுகளும் பரிசில்கள் வழங்குதலும் இன்றியமையாதவை என்பதை உதயன் நன்கு உணருகின்றது. இவற்றை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே சிறிய அளவில் அது செய்து வருகிறது. ஏன்பதையும் மக்கள் நன்கு அறிவர். வெற்றிகரமான பத்தாண்டு நிறைவைக் கொண்டாடிய 2006ம் ஆண்டு முதல் முதலாக உதயன் தனது சமூக நல்லுறவுப் பணிகளை விரிவாக்கி, இந்த ஆண்டு தனது 5வது உதயன் சர்வதேச விருது வழங்கும் விழாவை நடத்துவதில் பெருமீதம் அடைகிறது. எமது சமுதாயம் வளரத் துடிக்கின்ற ஒரு சமுதாயம். அதனை வழிப்படுத்தி அதன் கலை, பண்பாடு மற்றும் தொழில் சார்ந்த துறைகளில் தக்கவாறு அதனை ஊக்குவித்து வருகின்ற பெரியார் பலரின் பயன் கருதா பணிகளை இளம் கண்டு அவர்களைக் கௌரவிக்க 2006ம் ஆண்டு முதல் விருது வழங்கும் விழா ஒன்றையும் உதயன் நடத்தி வருகின்றது. கடந்த வருடங்களைப் போலவே இவ்வாண்டும் உதயன் ஆறு துறைகளில் ஏழு பெருமக்களுக்கு விருது வழங்க இருக்கிறது. அவர்களைப் பற்றிய விவரங்கள் அடுத்தப் பக்கங்களில் தொடர்கின்றன. அவர்கள் அறிவு சார்ந்த சமூகத் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றினால் தெரிவு செய்யப்பட்டவர்கள். விருதாளர்களுள் ஐந்து தமிழ்க் கனேடியர்களும், ஒருவர் தமிழர் நலனில் அக்கரையுள்ள தமிழரல்லாத கனேடியர்களும், மற்றைய இருவரும் முனையே இலங்கையையும், இந்தியாவையும் சேர்ந்த தமிழர்களாக உள்ளனர். இவ்விழாவை முறையாகவும் சிறப்பாகவும் நடத்த எமது வர்த்தகப் பெருமக்களும் மற்றும் நலன் விருப்பிகளும் வழக்கம்போலத் தங்கள் ஆதரவை தந்துள்ளனர். உதயன் அன்புடன் அவர்களுக்கு நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கிறது. தொடர்ந்தும் இவ்வித ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவர்கள் தருவார்கள் என்றும் நம்புகின்றது. விருதுக்குரியவர்களை பாராட்டி மிகுந்த மதிப்புடன் வரவேற்கின்றேன். ஏனைய விருந்தினர்களையும், வர்த்தகப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்கின்றேன். இந்த விழா உங்கள் விழா, ஒன்றுகூடவும் உரையாடி விருந்துண்ணவும் உகந்த விழா. மகிழ்ச்சியோடு இந்த மாலைப் பொழுதின் நிகழ்ச்சிகளில் திளைக்க வேண்டுகின்றேன்.

வணக்கம்

ஆர்.என்.லோகேந்திரலிங்கம்,

பிரதம ஆசிரியர்: உதயன்

நிறுவனர். உதயன் சர்வதேச விருது விழா



உதயன் வேளர் விருது - 2011

திரு சுப்பிரமணியம் இராசரத்தினம்



திரு சுப்பிரமணியம் திருமதி நாகம்மா சுப்பிரமணியம் அவர்களின் முன்றாவது பிள்ளை திரு இராசரத்தினம். அவரது பூர்வீகம் மார்ச்சன்கூடலாக இருந்த போதிலும் தந்தையார் அவரது இளம் பராயத்திலே மறைந்ததன் விளைவாக சண்டிடிப்பாயில் மாமனாரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இவரது மாமனார் சமூக அக்கறையுடையவராயும் சமுதாய முன்னேற்றத்திற்கு உழைப்பவராயுமிருந்த காரணத்தால் அவரது வாழ்க்கை நெறியினையே குழந்தை இராசரத்தினம் பின்பற்ற சமூக முன்னேற்றம் பற்றிய உணர்வு அவரது குருதியில் கலந்து விட்டது.

அவரது பாடசாலைக் கல்வி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் இடம்பெற்றது. படிப்பினில் சிறந்து விளங்கிய போதும் குடும்ப நிலை காரணமாக உயர் கல்விக்குச் செல்வதற்குப் பதிலாக வேலை தேடவேண்டிய நிர்வந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக இலங்கை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியின் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக தொழிலாற்றினார்.

தனது வேலை நேரம் தவிர்த்த ஏனைய பொழுதுகளிலே மிகத் தீவிரமாக சமூக சம்பந்த மான விடயங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முற்பட்டார். 'நாம் இலங்கை இயக்கம்' அவரைக் கவர்ந்தது. அங்கு சென்றவரை அது தனது கௌரவ செயலாளராகியது. 1970 முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தில் இணைந்து அளப்பரிய தொண்டாற்றியுள்ளார். கூட்டுறவு இயக்கத்தில் அத்தீத ஈடுபாடுடைய திரு இராசரத்தினம் அவர்கள் 1973 முதல் 1979 வரை வலிகாமம் பேர்து பணம்பொருள் கூட்டுத்தாபனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதன் பணை அபிவிருத்தி சபையினது உப தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அக்காலகட்டத்திலே திட்டமிடல் அமைச்சின் மூலம் பணம் பொருள் உற்பத்திக்கான ஆலோசகராகச் செயற்பட்டு பணங்கட்டித் தொழிற்சாலைகள் பலவற்றினை நிறுவியதோடல்லாமல் முதன் முதலாக பதவீர் மூலம் சீனி உருவாக்குதற்கும் முன்னின்று உழைத்து வெற்றியும் கண்டார். மானிப்பாய் பலநோக்கு சங்கத்தின் இயக்குனராகவும் கன்னகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினது இயக்குனராகவும் செயலாற்றிப் பல சிறு தொழிற்சாலைகள் தோற்றுவிக்க முன்னின்று உழைத்துள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனக்குக் கிட்டாத உயர்கல்வியை நமது மாணவர்கள் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற அவாவிலே மாலை வேளைகளில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இராசாயனவியல், பௌதீகவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலே இலவசபாடபோதனை செய்து அவர்கள் பல்கலைக்கழகம் புகுந்து உயர் கல்வி பெறுவதற்கு வழி செய்துள்ளார்.

நாட்டின் போர்ச் சூழல் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இராசரத்தினம் அவர்களை வா! வா! என நைஜீரிய அரசாங்கம் அழைத்து தனது சீமெந்துத் தொழிற்சாலையில் பதவிக்கமர்த்தியது. 1980 முதல் 1987 வரை அங்கு தொண்டாற்றிய பின்னர் 1987ல் திரு இராசரத்தினம் அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்தார். நைஜீரியாவிலே இருந்த காலம் அவரால் சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெரிதும் ஈடுபட முடியாதிருந்தாலும் தனது அறிவினை வளர்ப்பதற்காக ஆங்கில தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேற நிறையவே அவகாசம் கிடைத்தது.

கனடாவிற்குப் புலம் பெயர்ந்த இராசரத்தினத்திற்கு தனது உள்ளத்தில் உறங்குநிலையில் இருந்த சமுதாயப் பணியினை ஆற்றுதற்கான வாய்ப்பு அபரிமிதமாகக் கிட்டிற்று. 1990 முதல் 1996 வரை கனடா தமிழீழச் சங்கத்தின் திட்டமிடல் நிதிப் பொறுப்பாளராக இயங்கி வந்துள்ளார். அவ்வமயம்

சங்கத்துக்களை ஒரு சொந்தமான கட்டிடம் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தையுடன் செயல்பட்டு வெற்றியீட்டியதுடன் சங்கத்தினுக்குப் பல கிளைகளை ரொறன்ரோவில் ஏனைய பகுதிகளிலும் நிறுவிபுள்ளார். இச்சங்கத்தினுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் உறுப்புரிமையையும் பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் 1990 முதல் 1998 வரை உலகத் தமிழர் பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக சேவித்து பல கலைப்படைப்புக்களை மோடையேற்றி யாபேர்தும் ஏகபோக பாராட்டுகளுக்காளானார். கனடாவில் குடியேறிய நம்மவர்களின் வழித்தோன்றல்கள் தமிழ் மொழியினையும் தமிழர் கலைகளையும் கற்க வேண்டும், வயதானோர் தமது தொழிற்சாலைகளை உயர்த்த வேண்டும் என்ற நோக்கினிலே 1990ஆம் ஆண்டு ஒன்றாறியோ கலை தொழில் நுட்பக் கல்லூரியினை தோற்றுவித்து அதன் மூலமாக கணணி கற்க வழி செய்ததுடன் பாடசாலை மாணவர்கள் தமிழிலும், பரதக்கலையிலும் பல்கலைக்கழகம் புகுவதற்கான திறமைச் சித்திகள் பெற பல்வேறு கிளைகளிலும் வகுப்புகள் நடத்தி உதவினார்.

தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 'தமிழியல்' இளங்கலைப்பட்டப் படிப்பினை ஆரம்பித்து வைத்தார். உலகிலேயே முதல் முதலாக 'தமிழீழ வரலாறு' ஒரு கற்கை நெறியாக கொண்ட பட்டப்படிப்பு இதுவேயாகும். உலகத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராக அமர்ந்து அவர்கள் நடத்தும் வருடாந்தக் கூட்டங்களுக்குச் சென்று தமிழ்மொழி கற்பித்தல் பற்றிய அவரது ஆய்வுகளை அங்கு வாசிக்கிறார்.

ரொறன்ரோவில் வாழும் தமிழ்ச் சிறார்கள் தமிழ் கற்பதற்குத் தூண்டும் முகமாக 2005 ஆண்டு முதல் 'தமிழ்மொழி வாரம்' என ஒரு வாரத்தினைப் பிரகடனப் படுத்திப் பல அறிஞர்களின் உதவியுடன் பரப்புரை செய்து வருகிறார்.

அவர் எதைத் தொடரலும் அது சிறக்கும் என்பது இராசரத்தினம் பற்றிய பொதுவான கருத்து. இங்கு வாழ்கின்ற தமிழ் சிறார்கள் அறிவு ஜீவிகளாக உருவாக்குதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கிலே ஒரு பயிற்சி நெறியினை உருவாக்கி 'Active Brain Centre' எனப் பெயரிட்டு வளரும் இளம் தலைமுறையினருக்கு பேருதவி செய்து வருகிறார். இதற்கும் மெல்லப் பல கிளைகள் தோன்றியுள்ளன.


தான் கற்றுறிந்ததைத்தையும், தன் சிந்தனைகளையும், தேடல்களையும் மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே 1970ஆம் ஆண்டு முதலே கட்டுரைகளாக எழுதி வந்தவர் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ் சமூகம் - நாடும் அரசும் மற்றும் பண்பாடு வேரும் - விழுதும் என்ற அந்த இரு நூல்களும் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதுடன், இரண்டாவது நூலான பண்பாடு - வேரும் விழுதும், மானியியல், சமூகவியல், புவியியல், நிலவியல் துறையில் 2007ம் ஆண்டு சிறந்த நூலாகத் தமிழக அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

திரு இராஜரத்தினத்தின் அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாய் நிற்பவர்கள் அவரது காதல் மனைவி புலனாவும் அன்பிற்கரிய முன்று புதல்வர்களும். அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்

Uthayan Leadership Award - 2011

Mr Subramaniam Rajaratnam



Born in the village of Marcesankoodall as third of four children to Mr Subramaniam, and Mrs Nagammah Subramaniam, Mr. Rajaratnam lived mostly in the village of Sandilipay. There Mr. Rajaratnam grew up under the watchful eye of his maternal uncle, who had the noble philosophy of service to the downtrodden and the destitute. Mr. Rajaratnam adopted his uncle as his role model and imbibed all noble ideals that his uncle possessed, at a very young age.

His secondary education was at Alaveddy Arunodaya College. Although he was making a mark academically, family circumstances compelled him to seek a job. He joined the cement corporation as a chemist at Kankasanturai. His urge to contribute to the social upliftment of the community enabled him to indulge in multifarious activities, during his off time. The list of his activities is very elaborate; however I wish to enumerate a few of them. He served as the Honorary Secretary of the Naam Ilangai Iyakkam from 1970 to 1979. Being very much interested in co-operative movement Mr. Rajaratnam served between 1973 and 1997 in various capacities at Palmyrrah products Corporation of Valigamam west, vice- president of Palmyrrah Development Board, as one of the directors Multipurpose Society Manipay and also as a Director of Chunnakam multipurpose Co-operative society. While serving as the vice-president of the Palmyrrah Development Board Mr Rajaratnam took the initiative to establish several small scale industries to manufacture jaggery and also succeeded in making sugar out of sweet-toddy for the first time.

Rajaratnam was always lamenting over his inability to pursue his education, a regret that he again used to help others in achieving their dreams. Thus Mr. Rajaratnam made the time to tutor secondary school students with intention of pursuing University education in Chemistry, Physics and Mathematics in a voluntary basis.

Having served at the Kankasanturai Cement factory as a Quality Controller the developments in the country persuaded him like many others to seek greener pastures elsewhere and Mr. Rajaratnam quit Cement Corporation in 1980 and went to Nigeria to serve as a chemist in one of the states in Nigeria. The period he was in Nigeria can be called a dormant stage of his life but it gave him sufficient exposure to scholarly literature in Tamil as well as English.

Mr. Rajaratnam immigrated to Canada in 1987 and settled in Toronto. Where he further developed his purpose in life by getting involved in the welfare of the community and exploded into action with vigour no sooner he settled down in Toronto.

Let me highlight a few of his many involvements:

1. He was elected as the Planning Financial Authority of The Tamil Eelam Society of Canada in 1990 and continued to serve the society until 1996. During this tenure he pursued to incorporate as a member of NACT. He established many branches for the Tamil Eelam society in various parts of Ontario and took the initiative to purchase a building of its own to the Society and succeeded.
2. Mr. Rajaratnam receives the credit of founding the Ontario Tamil Art and Technical Institution which has served the immigrant Tamil population and their progeny to upgrade their technical skills and also to learn Tamil and other fine arts in ample measures. His most significant contribution is the instatement of the Tamil as a credit course which enabled many students to enter the university. Mr. Rajaratnam successfully organized the Tamil Language week in various parts of Toronto to popularize the studying of Tamil. He served this Institution and guided its destinies until the end of 2006. It goes to the credit of Mr. Rajaratnam that he instituted a Tamil studies program at this institute, in collaboration with Manomaniam Sundaranar University and provided an opening for several immigrants with an aspiration to pursue graduate studies.
3. In 1990 Mr. Rajaratnam was handed over the responsibility of managing the affairs of Ulagath Thamilar Kalai Panpaadduk Kalagam which brought to light Mr. Rajaratnam's another significant initiative. He organized numerous cultural shows and earned the admiration of many a resident of Ontario and even North America
4. Mr. Rajaratnam's service to the teaching of Tamil to the children of the diaspora has become well known not only in Canada but all over the world. Hence he was drafted in as a member of World Tamil Teachers Organization. He had read papers on teaching of Tamil as a second language at the annual conventions of this organization.
5. Since 2008 Mr. Rajaratnam has been involved in the upgrading the skills of school going children. With this in mind he started an organization and incorporated it with the Active Brain Centre. His dedication and his intentions of serving the Community have brought ample results and the centre now finds its branches opened in five centres.
6. As we mentioned earlier Mr. Rajaratnam's reading initiative and accumulating knowledge has enabled him to write article in News papers beginning 1970. He has written two books
1. Tamil Ealum – Naadum Arasum
2. Panpaadu – Vcrum viluthum

These books surprise the readers with the original thinking of the author and it is no wonder that the Tamil Naadu Government deemed it as the best Book written on Humanities, Sociology and Geography in 2007.

Mr. Rajaratnam's all endeavours are fully endorsed and supported by his wife Buvana and his three sons.



உதயன் கலை இலக்கிய மேன்மை விருது-2011

திருமதி. வசந்தா நடராசன் B.A



யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி வசந்தா நடராஜன் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.A படிப்பினையும், களனி வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் M.A பட்டப்படிப்பையும் மேற்கொண்டு அவற்றுள்ள சித்தியடைந்தார்.

ஆதன் பின்னர் 1983 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டுவரை தமிழகத்திற்குக் குடிபெயர்ந்த காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக தமிழ், மற்றும் வரலாற்றினை சிறப்புப்பாடமாகத் தேர்ந்து கற்று சித்தியடைந்தார்..

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஆரம்பத்தில் கல்விச்சேவை, தமிழ்ச்சேவை ஆகியவற்றில் பணியாற்றத் தொடங்கி பின்னர் அதே இடத்தில். சமயம் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக 15 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றினார்.. இக்காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்ற ம.பொ.சி, கிருபானந்தவாரியார், செளந்தரா கைலாசம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்ற பல்துறை சார்ந்தவர்களையும் பேட்டிகண்ட பெருமைக்குரியவர்.. இலங்கை வானொலியில் பணியாற்றியகாலத்தில் ஈழத்திலுள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும், தேர், தீர்த்தம், கும்பாபிஷேகம் மற்றும் தமிழ் மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நேர்முகவர்ணனை செய்த முதல் தமிழ் பெண் அறிவிப்பாளராக மதிக்கப்பட்டவர் திருமதி வசந்தா நடராஜன்..

புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில், சென்னை தொலைக்காட்சியான துரதர்சன் நிலையத்தில், தயாரிப்பு உதவியாளராகப் பல்துறைகளிலும் பணியாற்றியபோது, தனது பணியைத் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள், 'இலங்கையிலிருந்து வந்த வசந்தம்' எனப் பாராட்டியதை இன்னும் நினைவில் வைத்து மகிழ்ச்சியடைகின்றார் இவர். சென்னையிலுள்ள சாந்தோம் தொடர்புநிலையத்தின் சார்பில், வெரிதாஸ் வானொலிக்காக சமூக, வரலாற்று நாடகங்களை எழுதி, இயக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு..

கனடாவிற்குக் குடிபெயர்ந்தபின்னர், Barhurst Heights Secondary School இல் சேர்ந்து கல்வி கற்றதோடு, எனது தொழில் அனுபவத்தை மேம்படுத்த TV Ontario விலும் பயிற்சி பெற்றார்.

இதன்பின்னர் தனது பணியோடு ரொறன்ரோவில் 530 AM அலைவரிசையில் தமிழ்ஒலி என்ற வானொலி ஜனரஞ்சக நிகழ்ச்சியை சில மணிநேரம், சனி ஞாயிறு தினங்களில் நடத்தியுள்ளார்

ரொறன்ரோவில் Centenial Optical என்ற நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் இந்நிறுவனத்தின் மாத சஞ்சிகையான Eye On Centenial ஆங்கில சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றினார்.

சொல்லின்செல்வி, ஆன்மீகசாதகி, சிவத்தமிழ்வித்தகி போன்ற பட்டங்களை சமூகசமய நிறுவனங்களோடு ஆலயங்களும் அளித்துக் கௌரவித்துள்ளன.

2002 ஆம், ஆண்டு சொல்லின் செல்வி என்ற பட்டமளித்து திருவள்ளூர் விருது வழங்கி, இவரை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் கௌரவித்தது.

2004 ஆம் ஆண்டு ரொறன்ரோ ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயம் சமய.தமிழ் பணிக்கான அறிஞர் விருது வழங்கிக் கௌரவித்தது.

2007 ஆம் ஆண்டு உலக சைவநெறிப் பேரவை, சைவநெறிச் செல்வர் என்ற பட்டமளித்து விருது வழங்கிக் கௌரவித்தது.

2010 ஆம் ஆண்டு கனடா இந்து குருமார் ஒன்றியம் சிவாமிர்தம் நிகழ்ச்சியில் சைவத் தமிழ் பணிகளுக்கான சிறப்புக் கௌரவம் அளித்து விருது வழங்கிக் கௌரவித்தது.

ஈழத்துத் திருக்கோயில்களின் வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதை வெளிக்கொண்டுவரும் நோக்கோடு, ரொறன்ரோவில் வெளியாகும் பிரபல உதயன் பத்திரிகையில், ஈழத்துத் திருக்கோயில்கள் வரலாறும், மரபும் என்ற தொடரை, கடந்த பல வருடங்களாக எழுதி வருவதைப் பெருமையாகக் கருதுகின்றார். இவரது வெளியீடுகள் பல. இவற்றின் மூலம் அவரது பெயர் நாலா பக்கங்களிலும் நன்கு பரவி நின்றது. பின்வருவன அவரது வெளியீடுகள் ஆகும்:-

- 1995: ஈழத்துத்திருத்தலங்கள் இசைச்சித்திரம் ஒலித்தட்டு - CD part 1 & CD part 11
- 1997: தமிழரும் இந்து மரபுகளும் / Tamils and Hindu Traditions - தமிழ் & English
- 1999: ஈழத்தமிழர் வரலாறு / History of Ceylon Tamils - தமிழ் & English
- 2003: ஈழத்துத் திருக்கோயில்கள் - வரலாறும் மரபும் பகுதி 1- தமிழ்
- 2005: Holy Shrines of Eezham - History and Traditions - English -Part-1
- 2005: Tamil Learning Resources -Through English -Level -1
- 2005: Tamil Learning Resources -Through English -Level -11
- 2009: ஈழத்துத் திருக்கோயில்கள் - வரலாறும் மரபும் பகுதி-2 தமிழ்
- 2011: ஈழத்துத் திருக்கோயில்கள் - வரலாறும் மரபும் பகுதி-3 தமிழ்

கனடாவிலும் வெளிநாடுகளிலும் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், விமர்சகராகவும், சமய/வரலாற்று ஆர்வலராகவும் அறியப்பட்ட திருமதி வசந்தா நடராஜனை, பல பெரியோர்களும், அறிஞர்களும் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறான இலக்கியச் சிறப்புகள் கொண்ட திருமதி வசந்தா நடராஜன், தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக 2011 இன் உதயன் கலை இலக்கிய மேன்மை விருதினை வழங்கி கௌரவிப்பதில் உதயன் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது.

Uthayan Artistic and Literary Award of - 2011

MRS. VASANTHA NADARASAN B. A.

A native of Jaffna city in North Sri Lanka graduated her B. A. in **Peradeniya University of Ceylon** and M.A. in **Kelaniya Vidyalandara university of Ceylon**.

Moved to Tamil Nadu India and during 1983 – 1989 Selected Tamil and History as special subjects of External Course and graduated in **Madras Kamaraj University**.

Started her career in **Ceylon Broadcasting Corporation** of Tamil and Educational services and later became as Producer of Religious and Tamil Programs and served for 15 years. During this period she excelled in interviewing the visitors of different fields of Tamil Nadu such as Maa. Poo. Sivagnanam, Rev. Kirubananada Vaariar, Soundaraa Kailasam, University Lecturers, Cinema Artists and so on. While serving in Ceylon

Broadcasting Corporation she was the first Tamil female life commentator in Tamil Conferences and Hindu Temple functions such as Thear, Theertham, and Kumbhabishekam etc.



While in Tamil Nadu she was recognized by the print Medias of Tamil Nadu as “**the Spring of Ceylon**” for her services in Dooradharshan of Madras in the capacity of Assistant Producer of various programs. She has great experience in writing and producing social and historical dramas for VERITAS Radio Centre in Santhom Madras,

Migrating into Canada Studied in Barthurst Heights Secondary School and to enhance her experience obtained training in TV Ontario.

While employed in Toronto Centennial Optical performed as the Chief Editor of the monthly English Journal “Eye on Centennial” for many years, she conducted popular Radio program of “THAMILOLI” for limited hours on Saturdays and Sundays 530 A. M. Radio Channel.

She was bestowed by various social and religious organizations with **SOLLINSELVI, AANMEEGASATHAGI and SIVATHHAMILVITHTHAGI**.

Some of her achievements are:

In the year 2002 she was bestowed by the **World Tamil Cultural Movement** as “**Sollinselvi**” and **Thiruvalluvar Award**,

2004 - **Scholar Award** by the **Toronto Sri Varasiththi Vinayagar Temple**,

2007 – **World Saivaneri Peravai** awarded and named her as “**Saivaneriselvar**”,

2010 – **Canada Hindu Clergies Organization** during the program of Sivaamirtham honoured and awarded her for the Saiva and Tamil services.

She believes the its one of her great achievement of Writing in the Toronto's Leading Tamil News paper **Uthayan** a continuous article under the caption of “**Tradition and History of the Hindu Temples in Eezham**” as the Hindu Temple's History is so associated with the Tamil Culture and History.

By some of her publications her name is well known to all directions and they are:

1995: Audio CD part 1 & 2 of “Eezhaththu Thiruthalanganal Isaichiththiram”

1997: Tamils and Hindu Traditions in English and Tamil,

1999: History of Ceylon Tamils in Tamil and English,

2003: History and Tradition of Eezham Holy Temple – Part 1 in Tamil

2005: Holy Shrines of Eezham – History and traditions – English Part 1,

2005: Tamil Learning Resources – Through English – Level -1

Tamil Learning Resources – Through English – Level -2

Tamil Learning Resources – Through English – Level -3

2009: History and Tradition of Eezham Holy Temple – Part 2 in Tamil

2011: History and Tradition of Eezham Holy Temple – Part 3 in Tamil

Great personalities and Scholars have recognized **Mrs. Vasantha Nadarasan** as a good orator, poet, writer, commentator and religious and historical admirer in Canada and Overseas. **Uthayan Publication** is glad and proud in recognizing honoring such a great personality for her services rendered to Tamil and Religion with the high award of **Uthayan Award of Art and Literature** for the year **2011**.



உதயன் வணிகத் தொழில்தயர் விருது-2011

திரு கேதா நடராஜா

அதிபர் – NKS Drapery & Blinds.



ஒரு தொழிலதிபராக விளங்கும் திரு கேதா நடராஜாவின் சாதனைகள் அளப்பரியது. 1989 ம் ஆண்டு சுய முயற்சி உழைப்பு தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு 5000 டொலருடன் தொடங்கப்பட்ட நிறுவனம் (NKS Drapery & Blinds. Scarborough) இன்று அவரை பல மில்லியன் டொலருக்கு தொழிலதிபராக்கி உள்ளதுடன், தமிழர்கள் மத்தியில் “கேதா” என்று வீடுகளில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ஒரு செல்லப் பெயராகவும் உயர்த்தியுள்ளது.

திரு கேதா நடராஜா கனடாவில் வீட்டு அலங்காரத் தொழில் துறைக்கு முன்னோடி என்று கூறலாம். தனது நிறுவனத்திற்கு கிடைத்த அபரித அங்கீகாரமும், வரவேற்பும் கடந்த 22 வருட வளர்ச்சிப் பாதையில் கனடா மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து வரும் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

இவரது தொழில் சார்ந்த வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் எமது தமிழ் மக்கள் மத்தியிலேயே மிகவும் அதிகமாக இருந்தார்கள். நாம் எந்த ஈழத்தமிழர்கள் வீட்டுக்குச் சென்றாலும் அங்கு கேதா நடராஜாவின் கைவண்ணம் மிகவும் கம்பீரமாகத் தெரியும். தனது பணியாளர்களின் கவனமான தொழில் திறமை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆகியவற்றால் என். கே. எஸ் ரேப்பரி அன்ட் பிளைன்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு தமிழராலும் தினமும் உச்சரிக்கப்படுகின்ற ஒரு வர்த்தக நிறுவனமானது.

இவ்வாறான வளர்ச்சிப் பாதையிலே கேதா நடராஜாவின் திறமை வேற்றின மக்களுக்கும் தெரியவருகின்றது. இதனை அவர் தனது விளம்பரங்களினால் அடையவில்லை. பல்வேறு இல்லங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் சாட்சியாக விளங்கும் அவரது கைவண்ணம் பெற்றுத் தந்தது. தமிழரல்லாத மக்கள் அவரது நிறுவனத்தை நாடிச் செல்கின்றார்கள். வியாபாரம் விரிவடைகின்றது.

இவ்வாறான வளர்ச்சி அவருக்கு பல பெரிய ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுக்கின்றது. ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான HYATT REGENCY HOTEL, HOLIDAY INN, WESTERN PRINCE HOTEL போன்ற 5 நட்சத்திர மதிப்புக்கொண்ட ஹோட்டல்களுக்கும், Ajax Convention Centre போன்றவற்றுக்கும் அலங்கார கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாய் முடித்து பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். மேலும் தற்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் என்ற வகையில் Bond Hotel – Hotel Sheraton (Toronto & Hamilton) ஆகிய பிரபல ஹோட்டல்கள் வழங்கிய 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உள்ளக அலங்காரப் பணிகளை மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டு வருகின்றார்.

இவரது அயராத உழைப்பு, அனைவரின் ஆதரவு, நம்பிக்கை, தொழில்மீது கொண்ட பற்று ஆகியன மென்மேலும் சாதனை புரிந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் புகழ் சேர்க்கின்றது என்றால் மிகையல்ல. இவரது சாதனைகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 2001ம் ஆண்டு கனடிய இலங்கைத் தமிழர் வர்த்தக சம்மேளனம் இவருக்கு Award of Excellence என்ற விருதை வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது. தனியொருவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று எண்ணற்ற ஊழியர்களைக் கொண்டதாகவும், மில்லியன் டொலர் வருமானத்தை பெறக்கூடிய ஒரு தரமான நிறுவனமாக வெற்றிச் சாதனை புரிந்துள்ளது. அவரது தயாரிப்புகள் அனைத்தும் தரத்தில் உன்னதமாகவும், விலையில் நியாயமானதாகவும் இருப்பதே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம், அனைவரும் விரும்பும் வண்ணம் வடிவமைத்து குறித்த காலத்திற்குள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் திருப்திக்கும் அமைய, தான் மேற்கொண்டுள்ள தொழிலில் செவ்வனே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தற்போது பல கிளைகளையும் நிறுவிியுள்ளார்.


அதே சமயத்தில் தனது வருமானத்தில் கணிசமான பகுதியை பல்வேறு சமூக சமயப்பணிகளுக்கும், தாயகத்தில் அல்லலுறும் நம்மின் உறவுகளின் மறுவாழ்வு முன்னேற்றப்பணிகளுக்கும் நன்கொடைகளை வழங்கி மனிதநேயமிக்க ஒரு பண்பாளராய் திகழ்கிறார் திரு கேதா நடராஜா அவர்கள்.

இவ்வாறான சிறப்புக்கள் கொண்ட திரு கேதா நடராஜாவைப் பாராட்டி, “உதயன் வணிகத் தொழிலதிபர் 2011” விருதினை உதயன் நிறுவனம் வழங்கி கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

Uthayan Business Entrepreneur Award – 2011

Mr. Ketha – owner NKS Drapery & Blinds,

Entrepreneur Mr. Ketha Nadarajah's achievements are immense. In the year 1989 he started NKS Drapery & Blinds with \$5,000/= along with self-confidence, hard work and self effort as his capital, which made him a successive businessman worth of several million and earned reputation within the Tamil community and fondly called as a pet name by every household.



He can be named as the pioneer in Home Décor in Canada. The 22 years of experience and recognition of the establishment has received the support not only in Canada but also from the Tamils of U. S. A. and U. K.

At the start all his customers are from the Tamil community and your visit to any Sri Lankan's residence will speak his excellence of home décor. Customer service and courtesy of the experienced staff gained fame and day-to-day name in every house.

Mr. Ketha's talent draw the other communities as well. This was not achieved from just advertisement but from the excellent work done in residences and business establishments. His business expanded so well the members of other communities visits his various branches. This lead him to obtain larger business contracts in greater Toronto of 5 star (class) hotels such as **Hyatt Regency, Holiday Inn, Western Prince** and he won recognition in success fully completing the décor of **Ajax Convention Centre** within the stipulated time. He is in the process of completing the contracts worth over 2 million of **Bond Hotel** and **Hotel Sheraton** in **Toronto** and **Hamilton**.

There is no doubt that his un-esteemed hard work, confidence the dedication towards his business and trust earned reputation and stands proudly within the Tamil community.


In recognition of his achievements the **Canada-Ceylon Tamil Chamber of Commerce** recognized and honoured with the “**Award of Excellence**” in the year **2001**. A business inaugurated by an individual has grown as an establishment worth several millions and with numerous employees and branches. The important factor behind his success is that his completion of the work within the speculated time frame to the satisfaction of the clients.

He contributes a substantial amount from his business earnings towards religious activity and for the development and rehabilitation of the Tamil community of his native land and by which Mr. Ketha excels as a philanthropist too.

Uthayan Publication is proud in honouring such great personality with the award of “**Uthayan Business Entrepreneur Award-2011**”.

உதயன் வணிகத் தொழில்தீர் வீருது - 2011

தீரு சாந்தா சாந்தலிங்கம்



இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தீரு சாந்தா சாந்தலிங்கம் தனது கல்வியை வடமாநிலத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பெற்றார். இவர் தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தபின் மின்னியல் வினைஞராக தொழிலை ஆரம்பித்து 1979 - 1982 வரை பணியாற்றினார். இவ்வேளையில் தாய்நாட்டின் அமைதியற்ற அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பான ஒரு வாழ்விற்கு உத்தரவாதமில்லாமை போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சென்றடைய நேர்ந்தது.

அங்கு 1982 - 1986 வரை தான் தெரிந்தெடுத்துக் கொண்ட தொழிலையே மேற்கொண்டு வருகையில் 1986ம் ஆண்டு கனடாவில் குடியேறும் வாய்ப்பைப் பெற்றார். இங்கு வந்த ஆரம்ப காலத்தில் Holiday Inn இல் ஹோட்டலின் பராமரிப்பு மேற்பார்வையாளராக கடமையாற்றினார். சில வருடங்களின் பின் தனது தொழிலில் ஒரு சிறந்த பிரகாசமான எதிர்காலத்தை காணவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு சோந்தத் தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியதன் பலனே 'Santha Maintenance Service' என்ற நிறுவனம். இந்நிறுவனம் ஆரம்பத்தில் மின்சாரம், தண்ணீர் குழாய்கள், வடிகால் சம்பந்தமான வேலைகளைக் கையேற்று பணியாற்றி வந்தது. சாந்தா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த தரமான சேவை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெரும் பாராட்டையும் பெற்றது. ஆரம்பத்தில் எமது சமூகம் சார்ந்து ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவனப் பணிகள் நாளைடவில் பல்லின வர்த்தக சந்தையில் இணைந்து கொண்டது இவரது உழைப்பிற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

தனது வெற்றிப்பாதைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது ரொரன்ரோவில் வெற்றிகரமாக இயங்கும் கனடிய தமிழர் நிறுவனங்களில் ஒன்றான Cable Shoppe Inc என்பதை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூருகின்றார் தீரு சாந்தா.

கடந்த 23 வருடங்களில் ஆயிரக்கணக்கான நம்பிக்கைக்குரிய பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களை சம்பாதித்துக் கொண்ட இவர் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க விரும்பிய பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அனுபவம் மிக்க தொழில் நிபுணர் தனது அறிவாற்றலை அனுபவத்தை எவ்வேளையிலும் தேவைப்படுபவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாராயிருப்பார் என்பதற்குச் சாந்தா உதாரணமாக விளங்குகின்றார் என்பது மிகையாகாது.

ஒரு உண்மையான வணிகத் தொழில் அதிபர் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் சாந்தா சாந்தலிங்கம் அவர்கள். சில ஆயிரம் டொலர்களுடன் இவரது அறிவாற்றலையும் அனுபவத்தையும் முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவரது வர்த்தக நிறுவனம் கடந்த 23 வருடங்களில் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேலான பெறுமதியைக் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் KFC , Taco Bell போன்ற வட அமெரிக்காவின் பிரபல வியாபார நிறுவனங்களிலும் இவரது வர்த்தகப் பயணம் காலடி எடுத்து வைத்துள்ளது.

இவருக்கு 2002ம் ஆண்டு கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் Ten Year Entrepreneurship Award வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அத்துடன் சம்மேளனத்தின் 2007ம் ஆண்டு Award of Excellence விருதும் சாந்தாவிற்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவராக இணைந்து சில ஆண்டுகளாக தனது பங்களிப்பை ஆற்றி வரும் சாந்தா அவர்கள் தற்போது சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டு பொறுப்புகள் நிறைந்த அப்பதவியில் மனப்பூர்வமாக மிகுந்த அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் செயலாற்றி வருகின்றார்.


தீருமதி பவளமலர் சாந்தலிங்கம் அவர்களைத் துணைவியாகக் கொண்ட சாந்தா அவர்களுக்கு சோபிகா, லக்ஷிகா, தர்ஷிகா என மூன்று புதல்வியர் உளர்.

ஒன்றே செய் நன்றே செய் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட சாந்தா அதைத் தனது வாழ்வில் செயற்படுத்தியும் வருகின்றார். எத்தகைய கடினமான வேலையானாலும் விடாமுயற்சியினால் அதைச் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையே இவரின் அனைத்து வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு தனி மனிதனால் எல்லாவற்றையும் செய்யமுடியும் என்ற கலோகம் இவரது கவனத்தையீர்த்தது. இதுவே இவரது வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது.

இத்தகைய பெருமகன் வாத்தகத் துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளை மதித்துப் போற்றி இவ்வாண்டு உதயன் வணிகத் தொழில் அதிபர் விருதினை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றோம்.

UTHAYAN BUSINESS ENTREPRENEUR AWARD - 2011

MR SHANTHA SHANTHALINGAM SANTHA ELECTRICALS & PLUMBING



Santha who hails from Jaffna Sri-Lanka had his education at Urumpirai Hidu College, a Leading Secondary school in Northern Sri Lanka. After completing his Secondary Education, Santha started his career as an Electrician and pursued the career from 1979 to 1982. Due to political unrest and insecurity to life, he fled his homeland and moved to Paris, France. He worked in his chosen profession for four years from 1982 to 1986.

After migrating to Canada in 1986, he served as a Maintenance Supervisor at Holiday Inn. After serving few years in the carrier, seeking better prospects for the future, Santha decided to venture on his own and formed his first Business with the title 'Santha Maintenance Service'. The newly formed company started undertaking Electrical and Plumbing works.

The saying, 'Good wine needs no bush', came true in Santha's business. His customers appreciated his good quality of workmanship and dedication to his profession. Started as a community based business moved into the mainstream market. He considers that it is a privilege to count successful business enterprises such as Cable Shoppe Inc as a major loyal client who had stood like a pillar in his path to success. In the last twenty three years Santha has earned thousands of loyal customers who refer new businesses. As an experienced craftsman he is always ready to share his knowledge with those who seek.

Shantha is a great example of a true entrepreneur. Starting his business with thousand dollars and his knowledge and experience as capital, in the last twenty three years he has grown his business to be worth over a million dollars. He has diversified into other businesses like franchising leading outlets such as KFC, Taco Bell.

In the year 2002 Santha was awarded 'Ten year entrepreneurship award' by Canadian Tamil Chamber of Commerce. He was the recipient of the prestigious 'Award of excellence' in 2007 given by the same Canadian Tamils' Chamber of Commerce.

Santha joined as a member of the Canadian Tamil Chamber of Commerce few years ago and his contributions to the Chamber, made him to be elected as the General Secretary. Now Santha has been very dedicated, devoted and sincere to this responsible position.

He is married to Pavalamalar, and is the proud father of three daughters, Shopiha, Luxchiga and Thaarsika. Santha always believes in the saying "Do it once and do it Right" and strives for excellence. All his endeavours, makes himself available however trivial the job is, as he believes. The reason for his success is his personal attention to detail and his slogan "One man does everything". Santha is an example and a mentor for budding entrepreneurs.

In recognition of his exemplary entrepreneurship and contribution to the Business Community Mr. Santha Shanthalingam is being honoured with Uthayan-2011 Business Entrepreneur Award.

உதயன் சமூகநல்லுறவு விருது - 2011

RBC வங்கி கனடா



RBC வங்கியானது வட அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் 56 நாடுகளில் உள்ள 18 கோடி மக்களுக்கு தனது பெயரிலும், முகவர் வங்கிகள் மூலமும் சேவையாற்றி வருகின்றது.

இவ்வங்கியானது தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை பேணி அவர்களின் சிறந்த சேவையைப் பரந்த அளவில் வேற்றின மக்களிற் குக்கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்கட்கு சிறந்த சேவையாற்றி வருகின்றது. இதில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த மக்களின் தேவைகளும், அவர்களுக்கான சேவைகளும் அளப்பரியது.

RBC வங்கியானது இனங்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை ஏற்று கனேடிய முறைக்கேற்றவாறு செயல்பட வழி அமைக்கின்றது. இவற்றை புரிந்துகொண்டு இலங்கை-கனடா தமிழ் சமூகம், தெற்காசிய சமூகம் ஆகியவற்றிற்கு சேவையாற்றுகின்றது.

பல சமூக நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கு உதவுவதோடு பல தொண்டு நிறுவனங்கட்கு நன்கொடைகள் வழங்குவதன் மூலம் இனங்களுடனான உறவையும் நல்லிணக்கத்தையும் பேணிவருகின்றது. நிதி உதவிகள் வழங்கப்பட்ட தெற்காசிய சமூக நிறுவனங்களிற் சில: இந்திய-கனடா வர்த்தக சம்மேளனம் கனடா-தமிழ் வர்த்தக சம்மேளனம், பாகிஸ்தான் வர்த்தக கவுண்டி, வங்க தேச வர்த்தக சம்மேளனம், கனடா-தமிழ் இளையோர் அமைப்பு, கனேடிய மருத்துவ பல் சீரமைப்பு சங்கம், தமிழருக்கான மருத்துவ மையம், தெற்காசிய குடும்பநல உதவி அமைப்பு, இலங்கை வங்கியாளர் சங்கம், கனடா யாழ் இந்துக்கல்லூரி சங்கம் கனடா என்பன.

இவற்றை விடவும் பின்வரும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

- 2005 சனாமி அணர்த்த மறு சீரமைப்புக்காக ஸ்காப்ரோவிலுள்ள கிளைகள் மூலமாக \$12,000/= சேகரிக்கப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது
- Rouge Valley வைத்திய ஒன்றியத்திற்கு நிதி சேகரித்தல்
- வருடாந்த நடைபவனி மூலம் ஸ்காப்ரோ ஒன்றியத்திற்கு நிதி சேகரித்தல்
- COSTI மூலம் குடும்ப உளவள சேவைக்கு நிதி உதவி வழங்கல்
- கடந்த 10 வருடங்களாக பலதரப்பட்ட கிராமிய நிகழ்வுகட்கு நிதி வழங்கல்

தெற்காசிய மக்களுக்காக பல மொழிகளில் வீட்டுக்கடன், பதிவுசெய்யப்பட்ட ஓய்வு சேமிப்புத்திட்டம் (RRSP), பதிவுசெய்யப்பட்ட கல்விச் சேமிப்புத்திட்டம் (RESP), சிறு தொழில் போன்றவை சம்பந்தமாக கருத்தரங்குகள், தொழிற்பட்டறைகள் நடத்தப்பட்டன. தெற்காசிய வாடிக்கையாளருடன் நல்லுறவை பேணும் நோக்கில் அவர்களில் பலரை சேவையிலமர்த்தியதுடன் அவர்களுள் சிறந்த ஊழியரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கௌரவிக்கின்றது. இவர்களில் பல ஈழத்தமிழ் அன்பர்களும் அடங்குவார்கள்.

முதன் முதலாக வீட்டுக்கடன், பதிவுசெய்யப்பட்ட ஓய்வு சேமிப்புத்திட்டம் (RRSP), பதிவுசெய்யப்பட்ட கல்விச் சேமிப்புத்திட்டம் (RESP) பற்றிய பிரசுரங்களை தமிழ் உட்பட பல தெற்காசிய மொழிகளில் பிரசுரித்தது. RBC குழு முறை வங்கிக் கணக்கை இந்திய வர்த்தக சம்மேளனம், பாகிஸ்தான் வர்த்தக கவுண்டி, கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்லின மக்களுக்கு வழங்கப்பட்ட மேற்கூறிய சேவைகளே RBC வங்கிக்கு கனடா உதயன் பத்திரிகையின் “உதயன் சமூக நல்லுறவு விருது - 2011” விருதினைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

Uthayan Inter Communal Relationship Award – 2011.

Royal Bank of Canada



The Royal Bank of Canada and its subsidiaries operating under the master brand name RBC is one of North America's leading commercial banks offering unparalleled diversified financial and banking services to approximately 18 million clients in Canada, U.S. and 56 other countries.

RBC has been serving all communities including members of the Sri Lankan community and those of the South Asian community with diversified financial and banking services of exceptional quality to the maximum satisfaction of its clients. The bank recognizes and respects the individual customs, traditions and culture of each community in the Canadian national mosaic framework.

With the above commitment in mind and action, RBC has been a proud sponsor and supporter of many events and functions of the Sri Lankan community, those of the Canadian Tamil community and the South Asian community. This Bank has played a positive role of fostering and encouraging inter-communal harmony and relationship.

The following can be listed as some of the support RBC has extended to organizations in the South Asian community.

Major Sponsor and Supporter of the following organizations:

- Indo-Canada Chamber of Commerce
- Canadian Tamil Chamber of Commerce
- Canada Sri Lanka Business Council
- Canadian Tamil Youth Development Centre
- Canadian Medical Dental Development Association
- Medical Institute for Tamils
- Sri Lankan Bankers Association of Canada
- Jaffna Hindu College Association of Canada and many more.

In addition to the above, RBC has involved itself with the following fundraising events:

- * Tsunami Relief – 2005 – A sum of \$ 12,000 was collected through the Scarborough Branches and handed over to the Red Cross Society for relief work in Sri Lanka.
- * Rouge Valley Hospital Foundation Fund Raising
Scarborough Hospital Foundation Fund raising through Annual Walkathons
- * RBC sponsored Family Counseling Service through COSTI
- * RBC supported Variety Village programs for more than 10 years

The bank has also conducted several seminars and workshops for the South Asian communities for mortgages, RRSPs, RESPs and small business in different languages. RBC has hired several South Asian staff members to cater to the diverse South Asian market and the clients feel at home in conversing with staff who speak their languages. The bank has also started a program called RBC Community Spirit Award that recognizes employees who make a difference in our communities. RBC also has a special Welcome to Canada program for new immigrants to facilitate easy banking. It must be mentioned here that RBC is the first bank to produce brochures for RRSPs, RESPs and mortgages in different South Asian languages including Tamil. Again, RBC is the first bank to offer Group Banking packages to the Indo-Chamber of Commerce, Pakistan Business Council and the Canadian Tamils' Chamber of Commerce. RBC Royal Bank has played in building and strengthening inter-communal relationship and is now being recognized as Canada's Best Diversity Employer for the year 2011.

Uthayan is extremely pleased to honour Royal Bank of Canada for its great service to the diverse communities in Canada including Tamils.

உதயன் சிறப்பு விருது - தம்ழ்நாடு - 2011

திரு பிரபஞ்சன் - எழுத்தாளர்



'பிரபஞ்சன்' என்ற பெயர் மூலம் இப்பிரபஞ்சம் முழுவதும் அறியப்பட்டவர் இன்றைய தமிழ்நாட்டிற்கான 'உதயன் சிறப்பு விருது -2011 இணைப் பெறும் எழுத்தாளர் பிரபஞ்சன் (சாரங்கபாணி வைத்திலிங்கம்.) அவர்கள்.

தமிழகத்தின் ஒரு பகுதியாய் உள்ள புதுச்சேரி எனும் பாண்டிச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக்காரர்களை எதிர்த்த விடுதலைப் போராட்டத் தியாகி திரு சாரங்கபாணி தம்பதிகளுக்கு 27.04.1945ம் ஆண்டு பிறந்தார் திரு பிரபஞ்சன்

பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்திலிங்கம். 1969ம் ஆண்டு வானம்பாடி கவிதை இயக்கத்தோடு இணைந்து, இயக்கக் கொள்கையின்படி சாதி, மதம் தெரியாத பெயரை ஏற்று 'பிரபஞ்சன்' ஆனார். இளம் வயதிலேயே பள்ளிப்படிப்பு, கல்லூரி பட்டப்படிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் இலக்கியம் பயின்றார்.

“வானம் வசப்படும்” எனும் மிகச் சிறந்த நாவலுக்கு 1995ம் ஆண்டு இந்திய அரசின் சாகித்ய சபையின் பரிசுப் பெற்றவரான பிரபஞ்சனின் “என்ன உலகம்!” எனும் முதல் சிறுகதை 1961ம் ஆண்டு 'பரணி' இதழில் வெளிவந்தது.

தமிழ் மேல் கொண்ட பற்றுக் காரணமாக தமிழ் வித்துவான் பட்டம் பெறும் நோக்கோடு தஞ்சாவூர் கரந்தை தமிழ்க் கல்லூரியில் இணைந்து கல்வி கற்ற காலத்தில் தி.ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன் போன்ற பிரபல மூத்த எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்ததோடு மட்டுமல்ல அவரது வாசகர் வட்டமும் இலக்கிய ஆர்வமும் வளர்ச்சி அடைந்தது.

இன்று தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவராக பெரும் அங்கீகாரமும், வரவேற்பும், பெரும் பாராட்டுதல்களும் பெற்றுள்ள எழுத்தாளர் பிரபஞ்சன் இதுவரை எழுதிய சிறுகதைகள் சுமார் 350 ஆகும். இச்சிறுகதைகள் யாவும் 16 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பிரபஞ்சனின் சிறுகதைகள் என்ற பெயரில் 2004ம் ஆண்டு வரை அவர் எழுதிய சிறுகதைகளும் இரண்டு தொகுதியாக சென்னை கவிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நாவல்களில் பெரும் பாராட்டுதல்களைப் பெற்ற சந்தியா, ஆண்களும் பெண்களும், ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இதுவரை இவரது 8 நாவல்களும், 16 நெடுங்கதைகளும் வெளிவந்துள்ளன. மேலும் 300 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. அனைத்து இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பிரபஞ்சனின் படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதையை தொடக்கி வைத்தவை இவரது மிகச்சிறந்த நாவல்களான “மானுடம் வெல்லும்”, “வானம் வசப்படும்” ஆகியன. எழுத்துத்துறையில் இவரது படைப்புகள் தமிழக அரசு, புதுச்சேரி அரசு மற்றும் இந்திய சாகித்ய அக்காடமி பரிசு போன்றவற்றை பெற்றுள்ளன.


ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு 1983ம் ஆண்டும், நேற்று மனிதர்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1986ம் ஆண்டும் தமிழக அரசின் பரிசினைப் பெற்றன. ஆண்களும் பெண்களும் என்ற நாவல் 1987ம் ஆண்டு புதுச்சேரி அரசின் பரிசினைப் பெற்றது. இவற்றை விட இலக்கியச் சிந்தனை பரிசுகள் - 1982, 1992 (இரு முறை), தென்னிந்திய பதிப்பாளர் பரிசு - 2004, தினத்தந்தி ஆதித்தனார் பரிசு - 1998 ஆகியவற்றையும் பெற்றுள்ளார். அத்துடன் 1988ம் ஆண்டு புதுச்சேரி அரசினால் “கலைமாமணி” விருதும் 2004ம் ஆண்டு “தமிழ்மாமணி” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

நவீன நாடக முயற்சியாக முட்டை, அகல்யா ஆகிய இரு நாடகங்களை இவர் எழுதியுள்ளார். மேலும் தமிழகத்தில் வெளிவரும் குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் போன்றவற்றிலும் **ASIDE** ஆங்கிலப் பத்திரிகையிலும் மற்றும் பல்வேறு நாளிதழ்களிலும் பணியாற்றிவர். 2010 வரை இவரது 55 நூல்கள் வரையில் வெளியிடப்பட்டுள்ளன. 1990 முதல் முழுநேர எழுத்தாளராகப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

இன்றைய தினம் உலகத் தமிழர்களால் மதிக்கப்படும் திரு பிரபஞ்சன் அவர்களின் தமிழ் இலக்கியச் சேவைக்கான 'உதயன் சிறப்பு விருது - தம்ழ்நாடு- 2011' கௌரவத்தினை வழங்குவதில் 'உதயன்' பெருமையடைகிறது.

Uthayan International Special Award, Tamilnadu - 2011

Writer Mr Prapanjan



Prapanjan is a renowned writer was born on 27th April 1945 in Pondicherry to Mr Sarangapani and Ampujam Sarangapani. He was named Sarangapani Vythilingam by his parents. He started his primary education in a French School but was later changed to English Medium.

At the age of 16, Prapanjan's first poem and short story were published in magazines, which encouraged him to continue creative writing in Tamil.

Prapanjan's childhood was shaped and marked by the memory of French culture and life. This memory and impact have been playing a major role in his writing. He observed the phenomena with a critical insight which helped him create two monumental novels based on the early period (1700-1750) French rule in India.

Prapanjan's earlier writings were committed to left wing politics and his short stories of that time were published in magazine called 'Thamarai'. He selected his profession as a journalist which kept him close to reading and writing and thus moved to Chennai. He worked for many popular magazines like Kumkumam (1980-1982), Kumudham (1985-1987) and Ananda Vikadan (1989-1990).

Prapanjan is firm in his ideological standpoints and uncompromising in his ethical values. His first collection of short stories 'Oru Ooril Irandu Manithargal' (Two persons in a Village) was published in 1982. This collection won him the Govt. of Tamilnadu award for best collection of short stories.

His stories are close to reality but artistic in narration. His style is simple and clear. His language is fluent without any proclaiming tone.

Prapanjan opened a new path of Tamil literature by launching his two major novels Maanudam Vellum (Humanity will Prevail), Vaanam Vasapadum (Conquer the Skies). These are two landmarks in Tamil literature in many aspects.

Prapanjan was inspired by the ideals of French culture and politics of Liberty, Equality and Fraternity. He was shocked by the oppression imposed by French rule in Pondicherry. He constructed a new form to narrate the history in the voice of oppressed self. As a pioneer in reconstruction of history he explored a new language in narration.

Maanudam Vellum won him the 'Ilakkiya Sindanai' award in 1992. "Vaanam Vasapadum" received an award from Bharathiya Basha Parishad of West Bengal in 1995. Prapanjan has been conferred Sahitya Academy Award for this novel in the same year.

Prapanjan's another novel "Mahanadi" raised many debates and controversies for its political criticism and the portrayal of contemporary social problems. This novel was published in 1989 and won the award from Kasthuri Rangammal Foundation, Coimbatore.

Prapanjan is considered an exceptional writer for his social criticism and for his immediate comments on contemporary issues. His reactions have been published in magazines which played a role in raising public awareness. His articles written over 20 years have been collected and published under the title Penn (Women).

Prapanjan's creative writings in Tamil, have been translated into Malayalam, Kannada, Telugu, Hindi, English and French. Prapanjan believes that he has achieved a multi dimensional enduring creativity in literature.

Uthayan Awards Foundation is extremely pleased to honour Mr. Pirapanjan, by presenting "Uthayan International Special Award - TamilNadu-2011, for his extraordinary contribution to Tamil Literature

உதயன் சர்வதேச சிறப்பு விருது: இலங்கை - 2011

உன்னதமான ஊடகவியலாளர்
திரு. வடிவேல் தேவராஜ்



உலகப் புகழ்வாய்ந்த உன்னதமான ஊடகவியலாளர் திரு. வ. தேவராஜ் அவர்கள் இலங்கையின் பெயர்பெற்ற நாட்செய்தி இதழ் வீரகேசரியின் பிரதம ஆசிரியராவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தையும் மைசூர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும் பெற்ற இவரது சிறப்புத் துறை வரலாறு. கொழும்பிலுள்ள பண்டாரநாயக்காப் பன்னாட்டுப் படிப்பு மையத்திற் பன்னாட்டு விவகாரங்கள் பற்றிக் கற்றுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்.

ஊடகம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தினதும் தமிழ் ஊடகக் கூட்டமைப்பினதும் காப்பாளராகவும் இருந்தவர். கொழும்பு லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவராகிய இவர் அவுத்திரேலிய ஊடகவியலாளர் சங்கத்தின் விக்ரோறியாக் கிளையிலும் பன்னாட்டு ஊடகவியலாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருக்கின்றார். தற்பொழுது வீரகேசரி தொழிலாளர் நலன்பேண் சங்கத்தின் தலைவராக விளங்குகின்றார்.

தொழில் என்று பார்க்கையில் முதல் நியமனத்தை 1980ல் யாழ். பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைப் புகட்டுநராகவும் உதவி ஆய்வாளராகவும் பெற்றுக்கொண்டமைதான். பின்பு யாழ்ப்பாணத்துத் தீபம் நிலையத்திலும் கொழும்பு தொழிலாளர் பேரவை நிதியகத்திலும் ஆய்வு உத்தியோகத்தராகப் பணிபுரிந்துள்ளார். 1987ல் இவருக்கு வீரகேசரித் தாபனத்தில் உதவி ஆசிரியர் பதவி கிடைத்தது. அன்றுமுதல் வீரகேசரியின் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்ததன் பயனாக 2005ல் பிரதம ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அத்துடன் வீரகேசரித் தாபனத்தின் பிற வெளியீடுகளான வீரகேசரி வாரவிதழ், மித்திரன் வார மலர், மாநகரச் செய்தியிதழ் ஆகியவற்றுக்கு ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றார்.

திரு. தேவராஜ் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றார். தேசிய அரசியல், இன நெருக்கடி, மலைநாட்டு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக ஆயிரம் கட்டுரைகள் இதுவரை எழுதியிருக்கின்றார்.

இவர் பங்குபற்றிய கருத்தரங்குகள், பட்டறைகள், மாநாடுகள் பல. அவற்றுள் இலண்டன் மாநகரில் 23.10.2010ல் நடந்த தமிழ் ஊடகவியலாளர் பன்னாட்டுச் சங்கத்தின் மாநாடு, 2009ல் நேபாளம் காத்தமண்டு நகரில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு, 2009ல் சென்னையில் நடந்த IFRA மாநாடு, 2007ல் புதுடில்லியில் நடந்த பத்திரிகை ஆசிரியர் மாநாடு என்பவை குறிப்பிடத்தக்கன.

ஓர் ஊடகவியலாளர் என்ற தகைமையில் முன்னாள் சனாதிபதி திருமதி சந்திரிகா குமாரத்துங்க, பிரதம மந்திரி திரு. இரனில் விக்கிரமசிங்க போன்ற பிரபலியமானவர்களைப் பேட்டி கண்டிருக்கின்றார். பல வெளிநாட்டு அமைச்சர் மற்றும் கலைஞர்களையும் நேர்காணல் செய்திருக்கின்றார்.

இவரது புகழ் பல விருதுகளையும் பட்டங்களையும் இவருக்கு ஈட்டிக் கொடுத்துள்ளன. அவற்றுட சில பின்வருமாறு:

- 1) 2010ல் சிறந்த தமிழ் செய்தி இதழ் ஆசிரியர் விருது - இலங்கை மக்கள் ஊடக நிதியம்.
- 2) 2009ல் ஊடகவியல் விருது - யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை, டோர்முண்ட்.
- 3) 2007ல் சிறந்த இதழ் ஆசிரியர் விருது - திருநெல்வேலி அறிவியல் மையம்.
- 4) 2008ல் சிறந்த இதழ் ஆசிரியர் விருது - கரிசல் திரைப்படச் சங்கம் மற்றும் பன்னாட்டு வானொலி, திருநெல்வேலி, தமிழ்நாடு.
- 5) 2007ல் சிறந்த மனிதர் விருது - தற்காப்புக் கலைப் பல்கலைக்கழகம், கொழும்பு.
- 6) 2007ல் கண்ணதாசன் விருது - ஆலந்தார் நுண்கலை யான்ஸ்மித்திரா நிதியம், சென்னை.
- 7) 2007ல் மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் கௌரவிப்பு.

இத்தகைய உலகப்புகழ் ஊடகவியலாளர் திரு. வ. தேவராஜ் அவர்களின் உன்னதமான இதழியற் சேவைகளைப் பாராட்டி உதயன் இவ்வாண்டிற்கான இலங்கைச் சிறப்பு விருதை வழங்கிச் கௌரவிக்கின்றது.

UTHAYAN INTERNATIONAL SPECIAL AWARD: SRI LANKA- 2011

A POPULAR TAMIL JOURNALIST MR. VADIVEL THEVARAJ

Mr. V. Thevaraj, a reputed journalist, is currently the Editor-in- Chief of Virakesari, a popular Tamil daily in Sri Lanka.

After graduating from the University of Jaffna in 1980, he pursued his M.A. degree at the University of Mysore, India, specializing in History. He also holds a Post-graduate Diploma in International Affairs from the Bandaranaike Centre for International Studies, Colombo.



He has tremendous interest in social and media activities. He was Patron of the Up-Country Writers Association and the Tamil Media Alliance. He was also a Past President of the Lions Club of Colombo and is a member of Australian Journalists Association, Victoria Branch, and the International Federation of Journalists IFJ. He is currently the President of the Virakesari Staff Welfare Association.

Carrier wise, he began as Tutor cum Research Assistant at the Dept. of History, University of Jaffna in 1980. He also worked for Deepam Institute, Jaffna and for the Congress Labour Foundation in Colombo as a Research Officer. In 1987 he joined the Express News Papers Ceylon Ltd. as Asst. Editor of Virakesari and rose to the position of Editor-in- Chief in 2005. He also functions as Editor for three other publications of Express News Papers Company namely Virakesari Illustrated Weekly, a leading Tamil Weekly in Sri Lanka, Miththiran Varamalar and Metro News.

Mr. Thevaraj has to his credit several research publications and has written nearly thousand articles on disciplines such as National Politics, Ethnic Crisis, and problems of the Up-Country Tamils.

He has attended many seminars, workshops and conferences of which the Conference of The International Association of Tamil Journalists held in London on 23rd October, 2010, Press Conference on 'The Role of Sri Lankan Media in Empowering Citizens, Kathmandu, Nepal – held in 2009, the IFRA Conference held in Chennai in 2009 and the SAARC Editors Conference on the 'Role of the Media in South Asia' held in New Delhi in 2007 are worth mentioning.


As a journalist he has interviewed both Local and Foreign personalities including former Sri Lankan President Mrs. Chandrika Kumaratunga and Prime minister Mr.Ranil Wicramasinghe.

His popularity bestowed innumerable awards and titles upon him like,

- 1) Best Tamil News Paper Editor of the Year - 2010 awarded by the Sri Lanka Mass Media Foundation.
- 2) German Tamil Education Service, Dortmund - Award for Contribution towards Journalism - 27th June, 2009.
- 3) Best Editor Award - 2007, awarded by 'Thirunelveli Science Centre', Karisal Film Society and International Radio on 25th April, 2008 at Thirunelveli, Tamil Nadu.
- 4) Man of the year –Awarded by International University for Martial Arts, Colombo on 9th September 2007.
- 5) Kannadasan Award – By Alandur Fine Arts Jansmithra Trust, Chennai on 20-06-2007.
- 6) Honored by University of Malaya Kuala Lumpur - 10th International Conference on Tamil Culture 20th – 22nd July 2007. University of Malaya, Kuala Lumpur.

In addition to these awards, Uthayan is proud to honour this popular and diplomatic journalist with this year's **International Special Award, Sri Lanka-2011.**


ENJOY THE SEASON OF CRICKET



ICC Cricket World Cup
2011

Match	Date	Teams	Venue
1	19 Feb	India vs Bangladesh	Chennai
2	20 Feb	New Zealand vs Kenya	Chennai
3	20 Feb	Sri Lanka vs Canada	Maharashtra
4	21 Feb	Australia vs Zimbabwe	Ambedkar
5	22 Feb	England vs Netherlands	Nagpur
6	23 Feb	Pakistan vs Kenya	Maharashtra
7	24 Feb	South Africa vs West Indies	New Delhi
8	25 Feb	Australia vs New Zealand	Nagpur
9	26 Feb	Bangladesh vs Ireland	Chennai
10	26 Feb	Sri Lanka vs Pakistan	Colombo
11	27 Feb	India vs England	Kolkata
12	28 Feb	West Indies vs Netherlands	New Delhi
13	28 Feb	Zimbabwe vs Canada	Nagpur
14	1 Mar	Sri Lanka vs Kenya	Colombo
15	2 Mar	England vs Ireland	Kangaroo
16	3 Mar	South Africa vs Netherlands	Mohali
17	3 Mar	Pakistan vs Canada	Chennai
18	4 Mar	New Zealand vs Zimbabwe	Ambedkar
19	4 Mar	Bangladesh vs West Indies	Chennai
20	5 Mar	Sri Lanka vs Australia	Colombo
21	6 Mar	India vs Ireland	Bangalore
22	6 Mar	England vs South Africa	Chennai
23	7 Mar	Kenya vs Canada	New Delhi
24	8 Mar	Pakistan vs New Zealand	Pakistan
25	9 Mar	India vs Netherlands	New Delhi
26	10 Mar	Sri Lanka vs Zimbabwe	Pakistan
27	11 Mar	West Indies vs Ireland	Mohali
28	11 Mar	Bangladesh vs England	Chennai
29	12 Mar	India vs South Africa	Nagpur
30	13 Mar	New Zealand vs Canada	Mumbai
31	13 Mar	Australia vs Kenya	Bangalore
32	14 Mar	Pakistan vs Zimbabwe	Pakistan
33	14 Mar	Bangladesh vs Netherlands	Chennai
34	15 Mar	South Africa vs Ireland	Kolkata
35	16 Mar	Australia vs Canada	Bangalore
36	17 Mar	England vs West Indies	Chennai
37	18 Mar	Sri Lanka vs New Zealand	Mumbai
38	18 Mar	Ireland vs Netherlands	Kolkata
39	19 Mar	Australia vs Pakistan	Colombo
40	19 Mar	Bangladesh vs South Africa	Chennai
41	20 Mar	Zimbabwe vs Kenya	Kolkata
42	20 Mar	India vs West Indies	Chennai
43	23 Mar	First Quarterfinal	Chennai
44	24 Mar	Second Quarterfinal	Colombo
45	25 Mar	Third Quarterfinal	Chennai
46	26 Mar	Fourth Quarterfinal	Ambedkar
47	29 Mar	First Semifinal	Colombo
48	30 Mar	Second Semifinal	Mohali
49	02 Apr	FINAL	Mumbai

MDLAW.CA | HOTLINE
416.430.0044 | 416.271.5992



THE LAW OFFICE OF MELENI DAVID IS
BACK
IN MISSISSAUGA

5200 DIXIE RD SUITE 114
MISSISSAUGA, ON L4W 1E4

CONTACT **MARINA**
PHONE **905.232.3004**

Nallur Kumaran Homes Near Chennai

தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே புதிதாக
கட்டப்படுகின்ற அழகிய வீடுகள் தற்போது மிகக்
குறைந்த விலைகளில் விற்கப்படுகின்றன.

From \$ 42,000

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
ஆர். ரீசீகேஷன் 416 518 5056

கனடாவில் உங்கள் அனைத்து
வைபவங்களுக்கும் சுவையானதும்
சுகாதாரமானதுமான உணவு வகைகளை ஆடர்
செய்து பெற்றுக் கொள்ள

Rajaram Caterers

589, Middlefield Road – Unit 20
Scarborough, Ontario,

RUSH FINANCIAL SERVICES

துரித பணமாற்றுச் சேவை
416 335 5300, 416 431 5303

Cheque Cashing, Currency Exchange, Money Transfer
தொடர்புகளுக்கு : ஞானலிங்கம் (லிங்கம்)
2100 Ellesmere Road, Unit 105 Scarborough, Ontario
416 335 5300, 416 431 5303

கனவு இல்லங்களில் வாழ்பவர்களை அறிந்திருக்கின்றீர்களா?
உங்கள் இல்லங்களை கலைக் கூடங்களாக மாற்றித் தருபவர்கள்

ALANKAR DECOR

அழையுங்கள்

416 284 746, 416 910 7465

CANAM.V.FINANCIAL SERVICES.

For All Your Mortgage Needs Call

Vyra Karunanathan

Financial Advisor

Tel: 416-410-7373 416-261-0070
Fax: 416-759-8506 416-264-9647
1 - 866 - 243 - 2410 Cell: 416-277-3818

E-mail: vyrakarun@rogers.com
5215 Finch Ave. E, Suite 217
Scarborough, Ontario, M1S 0C2



NILA RAVINDRAN

SALES REPRESENTATIVE



Dir: 647-836-6502
Bus: 905-201-9977
Fax: 905-201-9229
905-591-7788
nila@nilahomes.com
www.nilahomes.com



HomeLife/Future Realty Inc. Brokerage
Suite 205-7 Eastvale Drive Markham, Ontario, L3S 4N8

Our sincere thanks to all the sponsors of this years' Award Festival

We congratulate the award recipients of this year and wish to thank the staff of
Uthayan News Paper, its readers, friends and advertisers for their continues
support.

We also thank all the dignitaries, special invitees and all others, who gave their co-
operation and support in making this event a success.

“Next to excellence, is the appreciation of it”
=== UTHAYAN AWARDS COMMITTEE ===

உதயன் விருதுகள் - THE UTHAYAN AWARDS

மக்கள் பத்திரிகையன்று கனடாவில் மிகவும் மதிக்கப்படும் உதயன், வாசகர்களைப் பத்திரிகைக் கலை சென்றடையும் முறை மாற்றச் செயற்படும்; ஆக்கச் சிந்தனைகளையும் சாதகமாக, நாகரிக எழுத்துக்கலையையும் வளர்க்கும். தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு முழுமையாக உழைக்கும் சமூக நல்லுறவுக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபடும்.

உதயன் வேளிர் விருது

(அ) தமிழ்ச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்கும் முன்மாதிரியான ஒருவருக்கு அல்லது
(ஆ) விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்குப் பாடுபடும் வல்லாளர் ஒருவருக்கு அல்லது
(இ) தான் பார்க்கும் தொழிலில் மிகுந்த திறமை பாட்டி தொழில் அதிபரின் அல்லது நிறுவனத்தின் நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்ற ஒருவருக்கு இது வழங்கப்பெறும்.

உதயன் கலை இலக்கிய மேன்மை விருது

(அ) அரங்கக் கலைகளில் அல்லது திரைக் கலைகளில் அல்லது இலக்கியத் துறையில் இணையற்ற எல்லையை எட்டியவராகவும்
(ஆ) இத்துறைகளில் ஏனையோருக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் ஒருவருக்கும் இது வழங்கப்பெறும்.

உதயன் வணிகத் தொழிலதிபர் விருது

(அ) தனது உழைப்பால் வணிகத் துறையில் ஒன்றை அமைத்து அதனை வளர்த்தும்
(ஆ) நாட்டின் பொருளாதார வீருத்திக்கு உதவியும்
(இ) வணிகத் துறைபால் தமிழர் முன்னேற்றத்துக்கு உழைத்தும் ஓங்கியும் நிற்கும் ஒருவருக்கு இது வழங்கப்பெறும்.

உதயன் சமூக நல்லுறவு விருது

(அ) தமிழ்க் கனடியச் சமூகத்தின் அபிவாசைகளை நன்கு அறிந்தவரும்
(ஆ) தமிழ்க் கனடியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றவரும்
(இ) சமூக நல்லுறவை வளர்ப்பதில் முன்மாதிரியாக விளங்குகின்றவரும்
(ஈ) குடியேறி வாழ்பவர்களின் குறைகளுக்குக் குரல்கொடுத்து வருபவருமாகிய தமிழரல்லாத கனடியர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பெறும்.

உதயன் சிறப்பு விருது: தமிழ்நாடு

(அ) தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளப்படுத்தியும்
(ஆ) நண்கலைகளில் அல்லது சினிமாத்துறையில் சாதனைகள் படைத்தும்
(இ) தலைமைத்துவச் சிறப்பால் அனைத்துலகத் தமிழ் மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றும் தமிழ் நாட்டில் வாழும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பெறும்.

உதயன் சிறப்பு விருது: இலங்கை

(அ) தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளப்படுத்தியும்
(ஆ) நண்கலைகள், பண்பாடு, கல்வி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கு உழைத்தும்
(இ) தலைமைத்துவச் சிறப்பால் அனைத்துலகத் தமிழ் மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றும் இலங்கையில் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பெறும்.

Uthayan Leadership Award

Community Leadership: A leader who works for the betterment of the Tamil Community and serves as an exemplary role model.

Athletic Leadership: One who actively organizes, participates and promotes athleticism and the ideals of sportsmanship.

Professional Leadership: One who displays extra ordinary skills on his/her profession and gained the admiration of his/her employer.

Uthayan Literary and Artistic Exuberance Award

A person whose contribution in the literary field, stage, cinema or fine arts has been outstanding. A person who can be a role model in the respective areas to all aspirants

Uthayan Business Entrepreneur Award

A person who by his/her own initiative and hard work has achieved commendable stature in his/her business. A person who shows significant economic growth from year to year. A person who has made significant contributions to his/her business field.

Uthayan Inter-Communal Relationship Award

A non-Tamil Canadian who knows and understands the aspirations of the Tamil Canadian Community. A non-Tamil person who works for the betterment of the Tamil Community. A non-Tamil who serves as a role model in the promotion of inter-communal relationship. A non-Tamil Canadian who voices the grievances of the Immigrants such as violence, racism, etc.

Uthayan Special Award: Tamilnadu

A person who lives in Tamil Nadu and has made significant contribution to the promotion of Tamil Language and Literature. An eminent person in the field of Arts including Tamil Film Industry. A person who is well known and respected by the international Tamil Community for his/her leadership.

Uthayan Special Award: Sri Lanka

A Tamil person who lives in Sri Lanka and has contributed for the promotion of Tamil Language and culture in Sri Lanka. An eminent person in the field of Arts, culture, education, and Community Development. A person who is well known and respected by the international Tamil Community for his/her leadership.





Sugshe Financial Group

Ganesan Sugumar
416-363-2624

220 Duncan Mills Rd., Unit #83, North York, ON

JRS College

"COMMITTED TO PROVIDE QUALITY TRAINING"



DIPLOMA PROGRAMS

- | | |
|---------------------------------------|-------------------------|
| Accounting and Payroll Administration | Computerized Accounting |
| Health Office Administrator | Office Assistant |

Certificates Courses

- Mc Office
- Business Communication
- Fast Handing
- Cashier
- Bank Teller
- Simply Accounting
- Accpac
- Quick books
- Tax Class

Scarborough Campus
330-4166 Finch Ave East
Scarborough, ON M1S 5H6
Tel: 416-292-2455

Etobicoke Campus
300-5359 Dundas Street West
Etobicoke, ON M9B 1B1
Tel: 416-207-9975

We offer free computer basic class every month

Some courses are not available in Etobicoke Campus
(Registered and approved as a Private Career College under the Private Career Colleges Act 2002.)

Home Life / Future Realty Inc. Realtor - Member



905-201-9977
7 Eastvale Dr. Suit 205
Markham, ON.



Kathir Kandiah
Kathirgamanathan
Real Estate & Mortgage Broker
Direct: 416-230-6462

Lokan Sundaram
Real Estate & Mortgage Broker
Direct: 416-450-3984

Thinking of
Buying
or Selling



Refer your friends
and family &
receive an iPad!

your
Home?

Ken Kirupa



Sales Representative
Re/Max Crossroads Realty Inc. Brokerage
416.491.4002 | 416.830.8191
905areahomes.ca



Segar V

Retail Sales Manager

LikeTone

416-831-6804

segar@liketone.com

880 Ellesmere Road, Unit #6B

Tel: 647-624-2476

CHILDREN'S EDUCATION FUNDS INC.

Siva Kaanapathypillai

Branch Manager
Dealing Representative

2100 Ellesmere Road, Suit 307

Tel: 416-438-0660

Cell: 416-899-6044



உங்கள் வதிவிட தேவைகளுக்கு
பொருள்நேர பெரும்பாகத்தில் பல
தொடர்புமிகு கட்டிடங்கள்

CANADIAN APARTMENT PROPERTIES REAL ESTATE

INVESTMENT TRUST

11 Church Street, Suite 401

Toronto, Ontario, Canada M5E 1W1

Tel: (416) 861-9404

Fax: (416) 861-9209

M.J.S World Financial Services Inc.
Tel: 416-335-3100

MJS FASHION LTD.



New Design Sarees,
Lehngas, Salwars, Kids Wear
& Jewellery

Tel.: 416-299-1630

Fax : 416-335-4200

5215 Finch Ave., East, Unit # 113,
Scarborough, ON M1S 0C2

Manuel Jesudasan

Barrister, Solicitor & Notary Public

Real estate Law Immigration & Refugee Law
Criminal Law Family Law
Business Law Power of attorney
Civil Litigation

Tel: 416-444-8070

Fax: 416-444-9105

80 Corporate Dr., Suite #210
Scarborough, ON M1H 3G5

நான் எப்போதும்
உங்களோடு தான்



விடு
வாங்க
விற்க...



RE/MAX
Realtron Realty Inc.
7800 Woodbine Ave.
Penthouse
Markham ON
L3R 2N7

Raj Perampalam

Sales Representative

Direct: 416-716-5626

Bus: 416-221-0999

Each Office is independently owned and operated

Jude Anthonipillai LL.B.

Barrister, Solicitor, Notary Public



Tel: 416-332-8547

Fax: 416-332-8379

E-mail: judelawoffice@rogers.com

2390 Eglinton Ave. East, Suite 250
Scarborough, ON M1K 2P5

INCOME TAX

செல்வா வெட்டிவேல்
செல்வா வெட்டிவேல்
செல்வா வெட்டிவேல்

Selva Vettyvel

Broker of Record

CELL: 416-568-4301

905-201-9977



HomeLife/Future Realty Inc. Brokerage
Suite 205 -7 Eastvale Drive,
Markham, ON. L3S 4N8

COMMUNITY FINANCIAL SERVICE GROUP INC.

LIFE INSURANCE
MORTGAGES
RESP
RRSP
INVESTMENTS



Tel: 416-548-7300 Fax: 416-913-2887

Ontario Vegetarian Food Bank

Employment Training & Skills
Development Resource Centre

Malan

416-744-HELP(4357)

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Higher Standards Agents... Higher Results!

Ruby Thambiah

Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage

Independently Owned and Operated

205-7 Eastvale Drive
Markham, ON L3S 4N8

Dir. 416-999-5337

Tel: 905-201-9977

Fax: 905-201-9229

rubysri@hotmail.com

www.buyandsellwithru...



சிறந்த வீடு விற்பனையாளர்களுக்கான விருது.



Award for 2009
Homelife Future Platinum Club



Most recently (2010)
the President Club Award from Tridel



Siva & Joy Got it SOLD
Direct: 416 703 2400

Residential / Commercial / New Condo and Investment Properties



Siva Shanmuganathan Broker
Cell : 416-545-7482



Joy H. Selvanayagam Broker
Cell: 416-358-6928

Homelife/Future Realty Inc., Brokerage

7 Eastvale Drive Unit 205, Markham, L3S 4N8 | Tele: 416-264-0101 / 905-201-9229 | www.futuregethomes.com | www.suncityplaza.ca

HAUVSEGAN LEGAL ASSOCIATES

PROFESSIONAL CORPORATION

INJURED? We Can Help



416-290-6207

Fax: 416.290.6201

Email: kauvseganlegalassocites@gmail.com
205-80 corporate Dr., Toronto, ON. M1H 3G5

DO NOT PAY UNTIL WE WIN THE FINAL DECISION

சட்ட சம்பந்தமான சகல
ஆலோசனைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்

The name to seek, when you are in legal needs...

THE LAW OFFICE OF

Gary Anandasangaree

10 Milner Court, Suite 210
Toronto, Ontario M1B 3C6

416.321.1100

CAN WEST
TRANSPORT

Specializing in LTL Services

LOGAN RASAIH
416-991-1292

Digitized by Noolaham.org | aayanaham.org



STANDARD
MORTGAGES INC.

Residential & Commercial

80 Corporate Dr. Suite #307, Toronto,
ON, Canada M1H 3G5

Tel: (416) 298-1700



RAJ SUBRAYAM AMP
Director

raj@standardmortgagesinc.com
www.standardmortgagesinc.com

கனடிய தமிழர் மத்தியில் புகழ்பெற்ற நிறுவனம்
உதயாஸ் சுப்பர் மார்க்கட்

உங்களுக்குத் தேவையான அனைத்து இலங்கை
இந்திய உணவுப் பொருட்கள் மளிகைப் பொருட்கள்
உடன் மரக்கறி மற்றும் மீன் இறைச்சி வகைகள் அனைத்திற்கும்



உதயாஸ் சுப்பர் மார்க்கட்
5010 Steels Avenue West, Unit 14

416-740-7971

வீடு வாங்க விற்க
இலவச ஆலோசனைகளுக்கு



Raj Nadarajah
Sales Representative



Direct: 416-333-6115
Tel: 416-264-0101

Suite 205 - 7 Eastvale Dr.
Markham, ON L3S 4N8

Each office independently owned and operated

ROYAL
PROPERTIES

1801 Harwood Ave N. Unit 5. Ajax. ON. L1T 0K8

Ram Anandappa
Mortgage Agent
LIC#M09002700

Bus: 905-686-1200
Cell: 416-837-8669

Renuka Selvakumar
Broker of Record

Bus: 905-686-1200
Fax: 905-686-1245
Email: reनुselva@rogers.com